





15/11 நில அளவை எண். 20/3, 20/35, 20/36 மற்றும் 20/37  
 பதிவு எண்: 2, 49950000 கிராமம், பழைய கதவு எண்:  
 கிராமம், கதவு எண் 938 மற்றும் 939, புதிய கதவு எண்: 156 மற்றும்  
 158 (புதிய) (புதிய) (புதிய) (புதிய) (புதிய) (புதிய) (புதிய) (புதிய) (புதிய) (புதிய)  
 சென்னை ல் அடித்தளம் + வாகன நிறுத்து தளம் + தரைத்தளம் + இடைத்தளம் + .. (புதிதாக)

தளங்களுடன் ..... 2. குடியிருப்புகள் கொண்ட குடியிருப்புக் / வணிக உபயோகம் கொண்ட  
 கட்டிடத்தை கட்டுவதற்கு, பார்வை 1ல் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பம், பார்வை- ல் கண்டுள்ள  
 கடிதத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒப்பளிக்கப்படுகிறது.

2. விண்ணப்பதாரர் பார்வை -இல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, ரசீது  
 எண்கள்: B 00 6224 தளம்: 15-12-2017 நாள் -ல்  
 கீழ்க்கண்ட கட்டணங்களைச் செலுத்தியுள்ளார்.

வளர்ச்சிக் கட்டணம்	:	ரூ. 57,920/-
கூர்ந்தாய்வுக் கட்டணம்	:	ரூ. 7,000/-
வரன்முறைக் கட்டணம்	:	ரூ. 2,32,870/-
திறந்தவெளிக் கட்டணம்	:	ரூ. -
கட்டிடத்திற்கான காப்புறுதிக் கட்டணம்:	:	ரூ. 97,20,000/-
கழிவுநீர்த் தொட்டிக்கான காப்புறுதிக் கட்டணம்	:	ரூ. -
அறிவிப்புப் பலகைக்கான வைப்புநிதி:	:	ரூ. 10,000/-
உள்கட்டமைப்பு வசதி கட்டணம்:	:	ரூ. 13,01,790/-
<del>செலுத்த</del> கட்டணம்	:	ரூ. 9,76,340/-
<b>மொத்தம்</b>		<b>ரூ. 35,57,920/-</b>

பதிவு எண்  
 B 00 6224  
 தளம்:  
 15-12-2017

இவ்விண்ணப்பதாரர் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து பார்வை இல் கண்டுள்ள நீதிப்  
 பேராணை பெற்று, காப்புறுதி கட்டணங்களுக்கு பதிலாக ரூ.  
 (ரூபாய் ) க்கு  
 வங்கியிலிருந்து வரை செல்லுபடியாகும் வங்கி உத்திரவாதத்தை அளித்திருக்கிறார்.







8. செ.பெ.வ.குழுமம் சட்டபூர்வமாக திட்ட அனுமதி அளிப்பதன்மூலம் விண்ணப்பதாரரின் பேரில் நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையபத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம், பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன்மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின்மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன்மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவன் / அவள் / அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக் கொள்ளலாம். இதனை முடிவு செய்ய செ.பெ.வ. குழுமம் பொருத்தமான அமைப்பு அல்ல.

9. கட்டிடம் கட்டப்படுவதைக் கண்காணிக்குமாறும், அது ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்தின்படியே கட்டப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளும்படியும், அவ்வாறில்லாமல், ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டப்பட்டால் உடனுக்குடனேயே அமலாக்க நடவடிக்கை எடுக்குமாறும் உள்ளாட்சி அமைப்பு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(\*) 10)

தங்கள் உண்மையுள்ள,

o/c

*[Handwritten Signature]*

உறுப்பினர்-செயலருக்காக.

இணைப்பு:

1. ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்தின் 2 படிகள்.

2. திட்ட அனுமதியின் 2 படிகள்.

நகல்:

1. ~~திரு / திருமதி / திருவாளர்கள்~~ *[Handwritten Name]* ~~பெரியவாணை~~ *[Handwritten Address]*
2. உறுப்பினர், உரியதுறை (Appropriate Authority) 108, உத்தமர் காந்தி சாலை, நூங்கம்பாக்கம், சென்னை 600 034.
3. வருமானவரி ஆணையர், 168, உத்தமர் காந்தி சாலை, நூங்கம்பாக்கம், சென்னை 600 034.
4. துணைதிட்ட அமைப்பாளர், (வடக்கு) செயலாக்கப்பிரிவு, செ.பெ.வ.குழுமம், சென்னை-8.
5. *[Handwritten Name]* *[Handwritten Address]*

*[Handwritten Signature]*